



மிக மிக அதிகமான வெள்ளம் பாய்வதன் காரணமாக ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவையினர் சர்ச்வில் பகுதி குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக இடமாற்றம் செய்கின்றனர்.

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 17, 2022) –சர்ச்வில் பகுதியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க வெள்ளத்திற்கு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் செவிசாய்த்து வருகிறது, மேலும் பின்வரும் பகுதிகளில் எஞ்சியுள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற பீல் பிராந்திய காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறது:

- சர்ச்வில் ரோட் - இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- மார்ட்டின்ஸ் புலிவார்டு
- சர்ச் ஸ்டீட்
- விக்டோரியா ஸ்டீட்
- அடிலெய்டு ஸ்டீட்
- க்ரெடிவியூ ரோட் - இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்

பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் ஏற்கனவே இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், மக்களை வெளியேற்றுவதற்கான இந்தப் பணி இரவு முழுவதும் தொடரும் மற்றும் நாளை மறுமதிப்பீடு செய்யப்படும். ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர கால சேவைகள் அமைப்பு, ப்ராம்ப்ட்டன் அவசரகால மேலாண்மை அலுவலகம், ப்ராம்ப்ட்டன் பொதுப்பணித்துறை, ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து, பீல் பிராந்திய காவல்துறை, ரீஜன் ஆஃப் பீல் மனித சேவைகள் அமைப்பு மற்றும் கிரெடிட் வேல்லி கன்சர்வேஷன் ஆகியவை களத்தில் இருந்தபடி தொடர்ந்து கண்காணித்து நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

குடியிருப்புவாசிகள் எவரேனும் ஆபத்தில் இருந்தால், உடனடியாக 9-1-1 ஐ அழைக்க வேண்டும். உள்ளூர்ப் பகுதி சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டால், அல்லது திடீர் வெள்ளம் செல்வதற்கான வழிகள் அடைபட்டிருந்தால் அல்லது நிலமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் வெள்ளம் சூழ்ந்துவிட்டால் 311 ஐ அழைக்கவும்.

வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகள்



கனடா சுற்றுச்சூழல் அமைப்பு, ப்ராம்ப்ட்டனுக்கான சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது; மழை, உறைபனி மழை மற்றும் பனித்தாவல் நாளை காலை வரை இருக்கும் என்று கணித்துள்ளது. கிரெடிட் வேல்லி கன்சர்வேஷனும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குடியிருப்பாளர்கள் இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

- தேங்கிவிடும் தண்ணீரில் கட்டிடங்களில் இருக்கின்ற மின்சார சாதனங்கள், மற்றும் நிலத்தடியில் பதிக்கப்பட்ட மின்சார கம்பிகளின் காரணமாக மின்சாரம் பாய்ந்தபடி இருக்கலாம். தேங்கி நிற்கும் தண்ணீரில் மற்றும் நிலத்தடியில் பதித்த மின்சார கம்பிகளை விட்டு நீங்களும் உங்கள் குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் தூரமாக இருக்க வையுங்கள்.
- வெள்ளநீர் விரைவாக சூழ்ந்து மூழ்கவைக்கும் அபாயம் உண்டாக்கலாம். உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் வெள்ள நீரில் நடக்கவோ அல்லது வாகனம் ஓட்டவோ வேண்டாம்.
- கட்டிட அமைப்புக்களும் கூட பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்றதாக இருக்கலாம். உங்கள் வீட்டு கட்டிட அஸ்திவாரம் மற்றும் கட்டுமான சேதம் இருப்பதற்கான ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறிவிடவும்; இதில் கட்டித்திற்கும் அப்பால் நீட்டிக்கொண்டிருக்கின்ற கூரை மற்றும் முன்வாசலில் நீட்டிக்கொண்டிருக்கும் கூரை ஆகியவை அடங்கும்.
- சாலைகள் மற்றும் நடைபாதைகளை வெள்ளநீர் பெரும்பாலும் அரித்துவிடும். சாலைகள் பலமற்று எந்த ஒரு வாகனம் ஏறினாலும் உடைந்துபோகலாம். ஆகவே வெள்ளநீரின் ஊடாக நடக்கவோ வாகனம் ஓட்டவோ வேண்டாம்.
- வெள்ளநீரில் கழிவுநீர் வாய்க்காலின் கழிவுநீரும் (பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகள் இருக்கலாம்) இரசாயனப் பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடி போன்ற குப்பைக் கழிவுகளும் கலந்துவிடலாம். தாழ்வான பகுதிகளில் இருப்பது மற்றும் அங்கு செல்வதை தவிர்க்கவும். நீங்களும் உங்கள் குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் வெள்ளநீரை விட்டு தூரமாக இருக்கவும்.
- சொந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடை அணிந்தாலே தவிர, வெள்ள நீருக்குள் செல்ல முயற்சிக்க வேண்டாம்.
- மிக சமீபத்திய தகவல்களுக்கு குடியிருப்புவாசிகள் ட்விட்டரில் [@BEMOPrepared](#) ஐப் பின்பற்றலாம் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு பற்றிய தகவல்களுக்கு இங்கு வருகை தரலாம் www.brampton.ca.